



TAMIL NADU GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY

No.28]

CHENNAI, FRIDAY, JANUARY 24, 2020
Thai 10, Vikari, Thiruvalluvar Aandu-2051

Part II—Section 2

Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

பொதுப்பணித் துறை

நிலங்கள் கையகப்படுத்துதல் பற்றிய அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண் 33, பொதுப்பணி (பி.பி.2)த் துறை, 21 ஜனவரி 2020, தை 7, விகாரி, திருவள்ளூர் ஆண்டு-2051.]

படிவம் – IV

[13 (1) ஆம் விதியைக் காண்க]

முதல்நிலை அறிவிக்கை

No. II(2)/PWD/68(c-1)/2020.

திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டத்தைச் சேர்ந்த புதுக்குடி கிராமத்தில் மொத்தம் 2.96.3 ஹெக்டேர் நிலம் தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகள் இணைப்புத்திட்டத்திற்காக வெள்ள நீர்கால்வாய் பொதுநலப் பயன்பாட்டிற்காக தேவைப்படுவதாக அரசு உத்தேசித்து திருவாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளை இணைத்து கன்னடியன் கால்வாயிலிருந்து உபரி வெள்ள நீரை சாத்தான்குளம் மற்றும் திசையன்விளை ஆகிய வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்ல வெள்ளநீர் கால்வாய் அமைக்க உபயோகப்படுத்தப்படுவதால் நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு “WAPCOS” நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986, பிரிவு 3(3)-ன்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலங்கள் வெள்ளநீர்க் கால்வாய் நீர்ப்பாசனத்திட்டம் அமைப்பதற்காக மட்டும் கையகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்காக சுற்றுச்சூழல் மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் பிரிவு 6(2)-ன்படி சமூக தாக்க மதிப்பீட்டாய்வு மேற்கொள்ள வேண்டியதில்லை. பிரஸ்தாப நிலங்களில் கேட்புத் துறையினால் முன்னுழைவு செய்யப்படவில்லை. இத்திட்டத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவதன் காரணமாக குடும்பங்கள் ஏதும் இடமாற்றம் செய்யப்படவில்லை. மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வழங்குவதற்காக சேரன்மகாதேவி சார் ஆட்சியர் நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எனவே திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மகாதேவி வட்டத்தைச் சேர்ந்த புதுக்குடி கிராமத்தில் மேற்சொன்ன திட்டத்திற்காக 2.96.3 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதி கையகப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்படுகிறது. அதன் விரிவான விவரங்கள் பின்வருகின்றன.

தொடர் எண்	நில அளவை எண்	நிலத்தின் வகை	கையகப் படுத்தப்படவுள்ள நிலத்தின் பரப்பளவு	எல்லைகள்			கட்டுமானங்கள்	மரங்கள்	நிலத்தின் மீது பற்று இருப்பவரின் பெயரும், முகவரியும்	பதிலு செய்து வைத்துள்ளவர்
				வ	கி	தெ				
(1)	(2)	(3)	(4)	(5)			(6)	(7)	(8)	(9)
1	147/1	நன்செய்	0.07.5	146	148	147/2	தெற்கு வீரவநல்லூர் பகுதி-2	-	கிருஷ்ணய்யர் மகன் பத்மணாபன்	470
2	147/2	நன்செய்	0.61.5	147/1	148	152,153	தெற்கு வீரவநல்லூர் பகுதி -2	-	கிருஷ்ணய்யர் மகன் பத்மணாபன்	470
3	148	நன்செய்	0.76.0	146	149	151,152	147	-	மாரியப்பன் மனைவி சுந்தரியம்மாள்	331
4	149	புன்செய்	0.55.0	36,37	25	150	148,151	நீரேற்றும் இயந்திர அறை-1	1.ஏ.ஆர்.வீரபாகு மகன் ராமலிங்கம் 2.ஏ.ஆர்.வீரபாகு மகன் சங்கரன் 3.ஏ.ஆர்.வீரபாகு மகன் சண்முகம்	566
5	150	புன்செய்	0.74.8	149	25, 1	156,157	151, 156	-	மாரியப்பன் மனைவி சுந்தரியம்மாள்	331
6	153/1	நன்செய்	0.21.5	147	152	153/2	தெற்கு வீரவநல்லூர் பகுதி-2	-	கிருஷ்ணய்யர் மகன் பத்மணாபன்	470
			2.96.3							

இந்த அறிவிக்கை, 2013-ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதலில் நியாயமான சரியீடு பெறுவதற்கும் மற்றும் ஒளிவெளிமற்றவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான உரிமைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 30/2013) 11 (1) பிரிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் விதிமுறைகளின் கீழ் தொடர்புடைய அனைவருக்காகவும் வெளியிடப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் நில எடுப்பு அலுவலர் ஆகியோரால் யாதொரு வேலை நாட்களிலும் வேலை நேரங்களிலும் நிலத்தின் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படலாம்.

மேற்சொன்ன சட்டத்தின் 12-ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றும் வழங்கப்பட்டுள்ளவாறு, நிலத்தில் நுழைதல், யாதொரு நிலங்களை அளவெடுத்தல், அடிமண்ணை தோண்டுதல் அல்லது ஆழ்துளையிடுதல் மற்றும் இது தொடர்பான அனைத்து செயல்களையும் முறையாக செயல்படுத்த கேட்புத்துறையான, திருநெல்வேலி சிறப்பு திட்டக் கோட்டம், நிர்வாக ஆதாரத் துறை செயற்பொறியாளர் மற்றும் அவரது பணியாளருக்கு அதிகாரமளிக்காமாறு அரசிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இச்சட்டத்தின் 11 (4) ஆம் பிரிவின் கீழ், யாதொரு நபரும் நிலத்தை விற்பனை செய்தல் / வாங்குதல் போன்ற யாதொரு பரிமாற்றங்களில் ஈடுபடுதல் அல்லது பரிமாற்றங்கள் செய்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் முன் அங்கீகாரம் இன்றி இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து யாதொரு விலங்குகளையும் ஏற்படுத்த இயலாது.

கையகப்படுத்துதல் தொடர்பான மறுப்பரை ஏதேனும் இருப்பின், இச்சட்டத்தின் 15-ஆம் பிரிவின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்குள் (அறுபது நாட்களுக்குள்ளாக) பற்றுள்ளவர் அதனை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கலாம்.

க. மணிவாசன்,
அரசு முதன்மைச் செயலாளர்.

PUBLIC WORKS DEPARTMENT

ACQUISITION OF LANDS

[G.O. Ms. No. 33, Public Works (P-2), dated 21st January 2020, Thai, 7, Vikari, Thiruvalluvar Aandu-2051.]

FORM-IV

[See Rule 13 (1)]

PRELIMINARY NOTIFICATION

No. II(2)/PWD/68(c-2)/2020.

Whereas it appears that the appropriate Government has given Administrative Sanction that a total of 2.96.3 hectares of land is required in Pudukkudi Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District for public purpose, namely, Tamirabarani - Karumeniyar - Nambiyar interlinking Flood Carrier Canal Project. Environmental impact Assessment Study for the irrigation project (i.e) formation of a Flood Carrier Canal from Kannadian Channel to Drought prone Areas of Sattankulam and Tisayanvillai by interlinking Tamirabarani, Karumeniyar and Nambiyar Rivers in Tirunelveli and Thoothukudi Districts in Tamil Nadu has been carried out by "WAPCOS" under Section 3 (3) of the Environmental Protection Act 1986. The land is required for the formation of a Flood Carrier Canal. As the Environment impact Assessment study has been carried out for this irrigation project, Social Impact Assessment shall not apply according to the provision of sub-section 2 of Section 6 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013. The Requisitioning Body had not entered upon till date. No family is displaced due to the land acquisition. The Sub-Collector, Cheranmahadevi is appointed as Administrator for the purpose of Rehabilitation and Resettlement. Therefore, it is notified that for the above said project in Pudukkudi Village in Cheranmahadevi Taluk in Tirunelveli District, land measuring an extent of 2.96.3 hectares, the details of which are specified in the Schedule below, is under acquisition:

Sl. No.	Survey No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & Address of person interested	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
1	147/1	Wet	0.07.5	146	148	147/2	South Veerravanallur-2	-	-	Padmanaban S/o Krishnayyar	470
2	147/2	Wet	0.61.5	147/1	148	152,153	South Veerravanallur-2	-	-	Padmanaban S/o Krishnayyar	470
3	148	Wet	0.76.0	146	149	151,152	147	-	Neem-3	Sundariammal W/o Mariappan	331

Sl. No.	Survey No.	Classification of land	Area under acquisition	Boundaries				Structures	Trees	Name & Address of person interested	Registered holder
				N	E	S	W				
(1)	(2)	(3)	(4)	(5)				(6)	(7)	(8)	(9)
4	149	Dry	0.55.0	36,37	25	150	148,151	Motor room-1	Coconut 20 Neem-17 Kodukkapuli-2 Manjanathi-1	1.Ramalingam S/o A.R. Veerabhagu 2.Sankaran S/o A.R.Veerabhagu 3.Shannugam S/o Veerabhagu	566
5	150	Dry	0.74.8	149	25, 1	156,157	151, 156	-	-	Sundariammal W/o Mariappan	331
6	153/1	Wet	0.21.5	147	152	153/2	South Veeravanallur- 2	-	-	Padmanaban S/o Krishnayyar	470
			2.96.3								

This notification is made under sub-Section (1) of section 11 of the Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (Central Act 30 of 2013), to all whom it may concern.

A plan of the land may be inspected in the office of the Collector and Land Acquisition Officer on any working day during the working hours.

The Government is pleased to authorize the requiring Department Executive Engineer, Water Resources Department, Special Project Division, Tirunelveli and his staff to enter upon a survey land, take levels of any land, dig or bore into the sub-soil and do all other acts required for the proper execution of their work as provided and specified in Section 12 of the said Act.

Under sub-section (4) of Section 11 of the said Act, no person shall make any transaction or cause any transaction of land i.e., sale/purchase, etc., or create any encumbrances on such land from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* without prior approval of the Collector.

Objections to the acquisition, if any, may be filed by the person interested within 60 (Sixty) days from the date of publication of this notification in the *Tamil Nadu Government Gazette* as provided under Section 15 of the said Act it before the collector.

K. MANIVASAN,
Principal Secretary to Government.